



பெயார்பஸ்ட் காப்புறுதி லிமிடட்

(நிறுவனம் இலக்கம் : PB5180)

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி),

278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

தொடர்பு இலக்கம் : +94 11 2428428 |

தொலைநகல் : +94 11 2438438

மின்னஞ்சல் : info@fairfirst.lk |

இணையதளம் : www.fairfirst.lk

காப்புறுதி பத்திர தகவல் ஆவணம் (IPID)

ஆள்சார் விபத்து காப்புறுதிப் பத்திரம்

இந்த ஆவணமானது, உங்களது காப்புறுதியைப் பற்றிய சாராம்ச விளக்கமொன்றை வழங்குகின்றது. பூரண விபரங்களுக்கு, முழுமையான காப்புறுதிப் பத்திரத்தையும் அட்டவணையையும் உசாவவும், ஏதும் முரண்பாடு காணப்பட்டால், காப்புறுதிப் பத்திரமே மேலோங்கியிருக்கும்.

1. காப்புறுதி வகை

ஆள்சார் விபத்து காப்புறுதிப் பத்திரமானது, நீங்கள் விபத்துக்குள்ளாகி அதன் விளைவா மரணம் அல்லது நிரந்தர ஊனம், தற்காலிக ஊனம் என்பவற்றுக்கு ஆளானால், நிச்சயிக்கப்பட்டதொரு பணத் தொகையை அல்லது வாராந்தம் கொடுப்பனவொன்றை உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்துக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

தயவு செய்து கவனிக்க – குறிப்பான சம்பவங்களுக்கு குறித்ததொரு பணத் தொகையை இக்காப்புறுதிப் பத்திரம் செலுத்தும். இது உங்களது மருத்துவமனை பற்றுச்சீட்டுக்களை ஈடு செய்யும் சுகாதார அல்லது வைத்திய காப்புறுதி அன்று.

2. பிரதான பயன்பாடுகள் (எதனைக் காப்பீடு செய்கின்றது

இக்காப்புறுதி, உங்களது காப்புறுதிப் பத்திர அட்டவணையில் காட்டப்பட்டுள்ள “முதல் தொகை” யின் அடிப்படையில், நிச்சயிக்கப்பட்ட பண பயன்பாடுகளை (நட்டஈட்டை) வழங்கும்.

பின்வருவனவற்றில் ஏதும் ஒன்றுக்கு நேரடியாக வழிகோளும் விபத்தின் போது, இக்காப்புறுதிப் பத்திரம் முன் நிர்ணயிக்கப்பட்ட தொகையொன்றை செலுத்தும்.

2.1 விபத்தி மரணம் – விபத்தொன்றின் நேரடி விளைவாக நீங்கள் மரணித்தால், உங்களது பயன்பெறுனருக்கு பணத் தொகை (முதல் தொகையின் 100%) செலுத்தப்படும்.

2.2 நிரந்தர ஊனம் - விபத்தொன்றினால் நிரந்தர ஊனம் விளைவிக்கப்பட்டால், பணத் தொகையொன்று செலுத்தப்படும். செலுத்தப்படும் பணம் முதல் தொகையின் சதவீதமாதோடு, காப்புறுதிப் பத்திரத்தில் விபரிக்கப்பட்டுள்ளது போன்று ஊனத்தின் கடுமைய (உ+ம் அவயவய, கண்பார்வை இழப்பு) பொறுத்ததாகும்.

2.3 தற்காலிக பூரண ஊனம் - விபத்தொன்று உங்களது தொழிலின் ஏதும் ஒரு பாகத்தை செய்வதனை தற்காலிகமாக தடுக்குமாயின், வாராந்தம் பணத் தொகையொன்று செலுத்தப்படும்.

2.4 தற்காலிக பகுதி ஊனம் - விபத்தொன்று உங்களது தொழிலின் குறிப்பிடத்தக்க பாகம் எதனையும் செய்வதனை தற்காலிகமாக தடுக்குமாயின், வாராந்தம் சிறியதொரு பணத் தொகையொன்று செலுத்தப்படும்.

3. மேலதிக பயன்பாடுகள் (மேலதிகமாக / புறக்குறிப்பாக கிடைக்கின்றது)

3.1 மேலதிக காப்புறுதிக் கட்டணத்தின் மீது, கலகம் மற்றும் பணிப் பகிஷ்கரிப்பு என்பவற்றால் ஏற்படும் விபத்துகளையும் உள்ளடக்கும் வகையில், இக்காப்புறுதிப் பத்திரம் வியாபிக்கப்பட இயலும். இவற்றை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்களா என தயவு செய்து உங்கள் அட்டவணையை பரீட்சிக்கவும்.

4. பிரதான விடுகைகள் (காப்பீடு செய்யப்படாதன)

4.1 நோய்வாய்ப்பட்டிருத்தல் அல்லது சுகமீனம் - ஏதும் நோயினாலோ அல்லது சுகமீனத்தினாலோ அல்லது இயற்கை காரணங்களாலோ ஏற்பட்ட மரணம் அல்லது ஊனத்துக்கு இக்காப்புறுதிப் பத்திரம் காப்பீடு செய்யாது. இதுவொரு விபத்து மாத்திரம் இக்காப்புறுதிப் பத்திரமாகும்.

4.2 முன்னிருந்த நிலைமைகள் - முன்னிருந்த ஏதும் சரீர, மன குறைபாடுகள் அல்லது இயலாமை காப்பீடு செய்யப்படாது.

4.3 சுயமாக ஊறு விளைவித்தல் & வஸ்துக்கள் துஷ்பிரயோகம் - மதுபானம் அல்லது சிபாரிசு செய்யப்படாத மருந்துகளின் தாக்கத்தின் விளைவாக நிகழும் தற்கொலை, தற்கொலை முயற்சி அல்லது விபத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

4.4 ஆபத்தான செயற்பாடுகள் - தொழிற்சார் விளையாட்டுக்கள், (காலினால் அன்றி) ஓட்டப் போட்டிகள் அல்லது குறிப்பான வீர விளையாட்டுகள் என்பன காப்பீடு செய்யப்படவில்லை.

4.5 போர், கலகம், பணிப் பகிஷ்கரிப்பு மற்றும் பயங்கரவாதம் (குறிப்பான மேலதிகங்கள் கொள்வனவு செய்யப்பட்டாலன்றி)

4.6 கர்ப்பமும் பிரசவமும்.

பிரதான விடுகைகள் மாத்திரமே மேலே விபரிக்கப்பட்டுள்ளன. விடுகைகளின் முழுமையான பட்டியலுக்கு, தயவு செய்து காப்புறுதி ஆவணத்தை உசாசவவும்.

5. தவணைக் கட்டணம் செலுத்தும் முறை

ஒரு வருட காலமாகிய, முழுக் காப்புறுதிக் காலத்துக்கும் ஒரே தடைவையில் உங்கள் காப்புறுதிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

6. பெயர் குறித்து நியமிக்கப்பட்டவர்களை / பயன்பெருநர்களை கொண்டிருப்பதன் முக்கியத்துவம்.

பயன்பெருநர் ஒருவரை பெயரிடுவது மிகவும் முக்கியமானதாகும். விபத்தொன்றினால் ஏற்படும் உங்களது துரதிஷ்டகரமான மரணத்தின் போது, பணம் பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தெரிவு செய்யும் நபரே உங்கள் பயன்பெருநர் ஆவார். பயன்பெருநர் ஒருவரை பெயரிடுவதானது, சட்டச் சிக்கல்களின்றி உங்களது அன்புக்குரியவர்களுக்கு பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.

7. காப்புறுதிப் பத்திரமுடையோர் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் கடமைப்பாடுகள்

அவை பொறுப்பின் மீது தாக்கம் செலுத்துவதனால், விசேடமாக உங்களது தொழில் பற்றிய உண்மையானதும், முழுமையானதுமான விபரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது தொழில் மாறுமானால், அது உங்களது காப்பீட்டை பாதிக்கக் கூடியதாகையினால், நீங்கள் எமக்கு அறிவிக்க வேண்டும். முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த நீங்கள் தவறுவதானது, உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம்.

8. கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் போது காப்புறுதி பெருநரின் கடமைப்பாடுகள்.

கோரிக்கையொன்றுக்கு வழிவகுக்கத்தக்க சம்பவம் ஒன்று இடம்பெற்றால், நீங்கள் அல்லது உங்களது பிரதிநிதி கட்டாயம்,

7.1 நீங்கள் காயமுற்றால், பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் வேண்டும். உங்கள் கோரிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நாம் மேற்கொள்ளக் கூடிய ஏதும் வைத்திய பரிசோதனையில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

9. கோரிக்கையொன்று முன்வைக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்

படிமுறை 1 – உடனடியான எமக்கு அறிவிக்கவும்

நீங்கள் அல்லது உங்கள் பிரதிநிதி முடியுமான சீக்கிரத்தில் எமக்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்க வேண்டியதோடு, எவ்வாறாயினும், விபத்தின் 3 மாதங்களுக்குள் அறிவித்தல் வழங்க வேண்டும்.

படிமுறை 2 – ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்

பூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கைப் படிவத்தையும் தேவைப்படும் எல்லா ஆதார ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பிரதான ஆவணங்களாவன,

மரண கோரிக்கைக்கு – மரண அத்தாட்சிப்பத்திரம், மரண பரிசோதனை அறிக்கை, (இருக்குமாயின்) பொலீஸ் அறிக்கை.

ஊனத்துக்கான கோரிக்கைக்கு – பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரிடம் இருந்து, ஊனத்தின் நிரந்தர தன்மையையும், அளவையும் அத்தாட்சிப்படுத்தும் விபரமான வைத்திய அறிக்கை.

10. முறைப்பாடுகளையும் இன்னல்களையும் கையாள்தல்

படிமுறை 1 – பெயார்பஸ்ட் இன்தூரன்ஸோடு தொடர்பு கொள்ளவும் –

☎ +94 11 2428282 (மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 வரை) | ✉ – info@fairfirst.lk

உங்கள் விடயங்களை பெயாபஸ்ட்டின் பொறுப்பு & இணக்க குழுவுக்கு கொண்டு செல்லலாம்.

படிமுறை 2 – (தீர்க்கப்படா விடின்) புறக் கொண்டு செல்லல் –

- இலங்கை காப்புறுதி சீர்படுத்தல் ஆணையம் (IRCSL)

☎ +94 11 2335167 | ✉ info@ircsl.gov.lk | 🌐 www.ircsl.gov.lk

- காப்புறுதி குறைகேள் அதிகாரி

☎ +94 11 2505542 / +94 11 2505041 | ✉ info@insuranceombudsman.lk |

🌐 www.insuranceombudsman.lk

11. மேலும் தகவலுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் –

பெயார்பஸ்ட் இன்தூரன்ஸ் லிமிடட்

எக்சஸ் டவர் II (14 ஆம் மாடி), இல.278/4, யூனியன் இடம், கொழும்பு 02, இலங்கை

☎ +94 11 2428428 | ✉ info@fairfirst.lk | 🌐 www.fairfirst.lk

கோரிக்கை தொடர்பான விசாரணைகளுக்கு தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்

✉ nonmotorclaimsteam@fairfirst.lk

☎ +94 11 2428618

12. வேறேதும் தகவல்கள்

12.1 பயன்பாட்டு வரையறைகள் - ஏதும் ஒரு விபத்துக்காக செலுத்தப்படும் ஆகவும் கூடிய தொகையானது, முதல் தொகையை விஞ்சாது. நிரந்தர ஊனமொன்றுக்கான ஏதும் செலுத்துகை, எஞ்சிய காப்புறுதிக் காலத்துக்கான முதல் தொகையைக் குறைக்கும். முதல் தொகையின் 100% செலுத்தப்பட்டவுடன், காப்புறுதிப் பத்திரம் அறுதியாகும்.

12.2 வயதெல்லை - இந்த காப்புறுதிப் பத்திரமானது, பிரத்தியேகமாக 18 தொடக்கம் 65 வயதுடைய நபர்களுக்கானதாகும். நீங்கள் 65 வயதை அடையும் போது, காப்பீடானது மீளாய்வு செய்யப்படும்.

12.3 இரத்துச் செய்தல் - கோரிக்கையேதும் முன் வைக்கப்பட்டிராவிடில், எந்நேரத்திலும் நீங்கள் காப்புறுதிப் பத்திரத்தை இரத்துச் செய்யலாம். இதற்கு பகுதி மீளளிப்பைப் பெற்றுக் கொள்ள தகுதியுடையவராகலாம்.

முக்கிய குறிப்பு - பிரதான காப்பீடு மற்றும் அவசியமாயின், மேலதிக காப்பீடுகளினதும் சாராம்சம் ஒன்றை வழங்குவதே இந்த IPID இன் குறிக்கோளாகும். இது உங்களது குறிப்பான தனிநபர் பிரத்தியேக தேவைகளுக்கானதல்ல. முழுமையானதும் பிரத்தியேகமானதுமான தகவல்களை, ஒப்பந்தத்துக்கு முந்திய மற்றும் ஒப்பந்த நியதிகளில் பூரணப்படுத்தவும். உற்பத்தியின் விடுகைகள், உங்களது காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. IPID யானது, காப்புறுதியின் / ஒப்பந்தத்தின் அங்கமாகாது. எனவே, ஏதும் சச்சரவின் போது, காப்புறுதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளும் நிபந்தனைகளுமே மேலோங்கியிருக்கும்.

